

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, FEBRUARY 22, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 8th day of February, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned, or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS, Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Dangala in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

Table with 4 columns: Lot, Name of Land, Extent (A. R. P.), and a total row. Rows include Kanamiyagalahena and Karawketiahena, Monandolahena, &c.

on sheets O 14/5, 13 and O 9/53, 61; bounded on the north by Madolaturamukalana belonging to Crown, Karawkanatthena belonging to Crown; on the east by the village limit of Idandukita, Lahagulanedeniya belonging to Crown, the village limit of Idandukita; on the south by the Gansabhawa path from Morowaka to Kalubowitiyana, Etunwaladeniya belonging to Crown, the Gansabhawa path from Morowaka to Kalubowitiyana, Kiriwanagodadeniya belonging to Crown; on the west by Kiriwanagodakumbura belonging to J. D. Wiraman and others, the Pillalola, Bewulchenewatta belonging to Patirenage Endiris and others, Patirunagewatta belonging to ditto, Godandawatta belonging to ditto, Gulanewatta belonging to Kadirappuli Radage Baba and others.

විෂිෂ්ට 1901 වසරේ පෙබරවාරි මස 8 වෙනි දින පටන් භුක්තියෙන් ආදායමක් ලෙසි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් වසර 1897 වසරේ නො මිමර 1 වන ආඥාපනතේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විෂය මන්ත්‍රීස්වරයානන්තරයෙන් මාතර කන්තොරුවේදී උන්නතයන්ගේ ඉදිරිපිට ඇවිත් පෙන්වීමට එහි ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොගෙදුනොත්, එහි විෂය මන්ත්‍රීස්වරයානන්තරයෙන් වසර 1897 වසරේ නොමිමර 1 වන ආඥාපනතේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එහි ඉඩම් එක්කෝ එහි අයිතිවාසිකමක් ගෙණගැනීමට නොගෙදුන සෑම ඉඩම් රජසන්නක ඉඩම් හැටියට උන්නතයන්ගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උන්නතයන් විසින් ප්‍රකාශ කරණ බව මෙහි දැනගත යුතුයි.

ප්‍ර. පි. ලුවිස්, විශේෂ මන්ත්‍රීස්වරයානන්තරයෙන්. ඉඩම්වල නොරතුරු. දකුණු පළාතට අයිති මාතර මන්ත්‍රීස්වරයන්ගේ මොරවත්තෝරලේ දත් ග සන ගම පිහිටා තිබෙන මීට අමුණාපු සහතික සිතීමේදී පෙන්නන මෙහි පහත දක්වන විමකවිටි, එනම් :—

Table with 4 columns: Lot, Name of Land, Extent (A. R. P.), and a total row. Rows include Kanamiyagalahena and Karawketiahena, Monandolahena, &c.

මීට මාසිම්—උතුරට රජසන්නක මාදෙල්අතුර මුකලානද, රජසන්නක කරවුකනන්ගේ ගේනද; නැගෙනහිරට රදමුකින ගත්ඉමද, රජසන්නක ලුකලුගේදෙතිගද, රදමුකින ගත්ඉමද; දකුණට මොරවත්ත සිට කළුබෝවිටියකට ගත ගම්සහා පාරද, රජසන්නක ඇතුන්වල දෙතිගද, මොරවත්ත සිට කළුබෝවිටියකට ගත ගම්සහා පාරද, රජසන්නක කිරිවානගොඩ දෙතිගද; බස්නාහිරට ප්‍ර. පි. විරමන්ට සහ තවත් අයවරුන්ට අයිති කිරිවානගොඩ කුඹුරද, පිල්ලේ දෙලද, පතිරනගේ එන්දිරිස්ට සහ තවත් අයවරුන්ට අයිති බැවුලුගේනෙවත්තද, එම අයවරුන්ට අයිති පතිරනගේ වත්තද, එම අයවරුන්ට අයිති ගොඩවලවත්තද, කදිරප්පුලුදගේ බබාට සහ තවත් අයවරුන්ට අයිති ගලුගේවත්තද.

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1901 ம் ஆண்டு -த்து மார்ச்சி 8 ன் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளின் லெவற்றையும குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ஆண்டு -த்து முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸதர் முன்பாக மத்துறை அவரது கத்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றின் லெவற்றையும குறித்து யா தும உரிமை அல்லது உடந்தை காண்பியாதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸத ராக தமமில் 1897 ம் ஆண்டு -த்து முதலாம் இலக்கச் சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும்

தத்துவத்தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியாகப்படுத்துவார்.

ஜே. பி. லூவிஸ்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.


சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்துறை டிஸ்திரிக்டில் மொறவக்கோறையைச்சேர்ந்த தன்கல என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள் அதாவது, இத்தோடனைத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன:—

I.

தண்டு.	காணியினது பெயர்.	வீசாலம். ஏ. ரு. ப.
25	... கணமீயாகலகேன	... 45 3 6
29	... கறவ்கெட்டியேகேன, மொனன் தொலகேன இன் ... ழும் சிலதகனும்	... 121 3 32
		<hr/> 167 2 38 <hr/>

0 $\frac{14}{5,13}$ ம் 0 $\frac{9}{53,61}$ ம அளவுக்கடதாசிகளின் எல்லையாவன, வடக்கு-அரசாட்சிக்குள்ள மாதொலஅத்தாமுகளான, அரசாட்சிக்குள்ள கறவ்கனத்தேகேன; கீழ்க்கு-ஈதண்டுகிட்ட உடைய எல்லை, அரசாட்சிக்குள்ள எக்குலனே தெனிய, இதனடுகிட்ட உடைய எல்லை; தெற்கு-மொறவகிலிருந்து கலுவேவிட்டியனக்கு போகும் கமஸவாபாதை, அரசாட்சிக்குள்ள எத்துன் வலதெனிய, மொறவகிலிருந்து கலுவேவிட்டியனக்கு போகும் கமஸவாபாதை, அரசாட்சிக்குள்ள கிறிவானகொடதெனிய; மேற்கு-ஜே. டி. வீரமனும் சிலபேர்களுக்குமுடைய கிறுவானகொடகும்புர, பீல்லேகொல, பத்திறன்க என்கிரிசும சிலபேர்களுக்குமுடைய வெவுலேகேன வத்த, மேற்சொல்லியவர்களுடைய பத்திறன்கேவத்த, மேற்சொல்லியவர்களுடைய கொடஉட வத்த, கதிறப்புவிதாக்கே வவாவும சிலபேர்களுக்குமுடைய குலனேவத்த.



Scale of 16 Chains to an Inch.

Situation : Dangala village in Palle pattu of Morowak korale.
Preliminary plan 24.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
25	... Kanamiyagalahena	... 45 3 6
29	... Karawketiahena, Monandolahena, &c.	... 121 3 32
		<hr/> 167 2 38 <hr/>

Sheets No. 0 $\frac{14}{5,13}$ and 0 $\frac{9}{53,61}$

Surveyor-General's Office,
Colombo, October 25, 1900.


S. J. C. MORE,
for Surveyor-General.

II.

Lot 90 on sheet O $\frac{14}{4, 12}$ called or known as Parawitahena, in extent 44 acres 3 roods 7 perches; and bounded on the north by Wilpitawatta belonging to D. C. W. Dahanayaka and others, Wilpitakumbura belonging to ditto; on the east by the footpath from Banagala to Kalubowitiyana; on the south by Parawitawatta belonging to W. P. Don Juwanis and others, Parawitagederakumbura belonging to Don Andiris Dahanayake and others, Parawitawatta belonging to W. P. Don Juwanis and others; on the west by the Jambugashenedola, Jambugashenedeniya, belonging to Crown, Jambugashena belonging to Crown, Ihalajambugasdeniya belonging to Crown, Jambugashena belonging to Crown.

අක්කර 44කුත් රූඩ් 3කුත් පර්ච්ස් 7ක් බිම්කරම ඇති සාමාන්‍ය වසරෙන් පරිච්චේන කිසික නොහොත් එනමින් දැනගනු කිවෙන $O \frac{14}{4, 12}$ හිතියම්පත්‍රයේ 90 කේ පෙන්නවන බිම්කවීමට මැසිම්—උතුරට ඩී. සී. ඩබ්ලිව්. දහනායකට සහ නවත් අඟවළුවට අයිති විල්පිටුවක්කද, එම අඟවළුවට අයිති විල්පිටුවකුඹුරද; නැගෙනහිරට බානාගලා සිට කළුබෝවිතියන්ට කන අඟවළුව; දකුණට ඩබ්ලිව්. පී. දෙන් ප්‍රවෘතියට සහ නවත් අඟවළුවට අයිති පරිච්චේනක්කද, දෙන් අන්දිරිස් දහනායකට සහ නවත් අඟවළුවට අයිති පරිච්චේනක්කද, ඩබ්ලිව්. පී. දෙන් ප්‍රවෘතියට සහ නවත් අඟවළුවට අයිති පරිච්චේනක්කද; බස්නාහිරට ජම්බුගස්නේනෙ දෙලද, රජසන්නක ජම්බුගස්නේනෙ දෙකිකද, රජසන්නක ජම්බුගස්නේනෙද, රජසන්නක ඉතල ජම්බුගස්නේනෙද, රජසන්නක ජම්බුගස්නේනෙද.

44 අක්කර 3 රූඩ් 7 පර්ච්ස් විෂාලමුள்ள $O \frac{14}{4, 12}$ ම පදනමින් කාඨිකයාට පමණිට්ට කේ යෙහෙරු පොතුවාය්ස් සොල්ලප්පට්ටිකර අල්ලත අඟවළුවට්ටිකර 90 ම ඉලකක කාණිත්ත න්දිණ් ංල්ලොවාන, වැට්ටු-ඞ. සී. ඊව්ලිඞ. තකරායකුම සිලපේර්කරුකුමුදොය විල්පිට්ට වත්ත, මේර්සොල්ලියවර්කරුදොය විල්පිට්ටකුමපුර; සිමුකු-වැනාකලිලිඞුරුතු කලුවොවිට්ටිකරුකුමු පොකුම අඞිපාතෙ; ටෙරුතු-ඊව්ලිඞ. පී. ටොණ් සවැනිසුම සිලපේර්කරුකුමුදොය, පරවිට්ට වත්ත, ටොණ් අණ්තිරිස් තකරායකුමු සිලපේර්කරුකුමුදොය පරවිට්ට කේරුකුමුපුර ඊව්ලිඞ. පී, ටොණ් සවැනිසුම සිලපේර්කරුකුමුදොය පරවිට්ට වත්ත; මේරුතු-ඞමපුකස්කේ සනටොල, අරසාට්සිකුඞ්ල ඞමපුකස්කේකේනෙටෙනිය, අරසාට්සිකුඞ්ල ඞමපුකස්කේ, අර ඊට්සිකුඞ්ල ඞමපුකස්කේකේනෙටෙනිය, අරසාට්සිකුඞ්ල ඞමපුකස්කේ.



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 24, lot 90, called Parawitahena, in extent 44A. 3R. 7P., situated in Dangala village in Palle pattu of Morowak korale.

Sheet No. O $\frac{14}{4, 12}$

Surveyor-General's Office,
Colombo, October 25, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.